

முக்கிய வார்த்தைகள்:
பெற்றோர்கள்
பக்தி / பணிவு
கிருபை
கருணைச் சிந்தனை



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்
10 அக்டோபர் 2025 / 18 ரபீவுல் ஆகிர் ஹிஜிரி 1447

பிள்ளைகள்: வெகுமதிகள், அமானிதங்கள், சோதனைகள்

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي هَدَانَا هٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا اَنْ هَدَانَا اللّٰهُ، وَاشْهَدُ
اَنْ لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَاشْهَدُ اَنْ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ وَاَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ، فَيَا
عِبَادَ اللّٰهِ، أَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللّٰهِ عَزَّ وَجَلَّ، فَقَدْ فَازَ الْمُتَّقُونَ.

அன்பும் அருளுமிக்க ஜமாஅத்தார்களே!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் அனைத்து கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவும், அல்லாஹ் தடைசெய்துள்ள அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும் அல்லாஹ்வின் மீதான நமது தக்வா [பக்தியை] அதிகரித்துக் கொள்வோமாக! நமது பெற்றோர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதற்கான காரணிகளாக அமையும் பிள்ளைகளாக நாம் ஆகுவோமாக! நமக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதற்குக் காரணமாக அமையும் வகையில் நமது பிள்ளைகளை நாம் வளர்த்துப் போஷிப்போமாக!; எவர்களை அல்லாஹ் விரும்புகிறானோ, எவர்களுக்கு தனது சொர்க்கத்தில் இடமளிப்பானோ அவர்களோடு நம்மையும் அல்லாஹ் சேர்த்து வைப்பானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்பும் அருளுமிக்க ஜமாஅத்தார்களே!

அல்லாஹ் சுபஹானஹு வதஆலா, தன்னை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் எனக் கட்டளையிட்ட பின்பு, நமக்கு ஏற்படுத்தும் முக்கியமானக் கட்டளை யாதெனில், பெற்றோருக்கு மரியாதை செய்ய வேண்டும்; அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாகும். அல்லாஹ் சுபஹானஹு வதஆலா, திருக்குர்ஆனின் "அல்-இஸ்றா" எனும் அத்தியாயத்தின் 23-வது வசனத்தில் கூறுகிறான்:

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

பொருள்: அவனையன்றி [அதாவது, அல்லாஹ்வையன்றி] வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் [நபியே] உம்முடைய இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

சுபஹானல்லாஹ் [அல்லாஹ் மேன்மையானவன்]. மேற்கண்ட வசனத்தில், தன்னை மட்டுமே வணங்க வேண்டும் எனக் கட்டளையிட்ட பின், அதனை அடுத்து பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதானது, இஸ்லாமிய நோக்கில் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உதவி, உபகாரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்பது புலனாகிறது.

எனது அன்பிற்குரிய சகோதரர்களே!

பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உதவி, உபகாரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதை நாம் அறிந்த பின் எழுகின்ற கேள்வி யாதெனில், தற்காலத்தின் அலுவல்மிக்க, வேகமான வாழ்க்கைச் சூழலில், குறிப்பாக, கடந்த கால தலைமுறையினர் எதிர்கொள்ளாத சமூக மாற்றங்கள், பொருளாதார அழுத்தங்கள் போன்ற முன்னெப்போதுமில்லாத சவால்களை நாம் எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் பெற்றோருக்கானக் கடமையை நாம் எப்படி செயல்படுத்துவது? என்பதாகும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, திருக்குர்ஆனின் "அல்-இஸ்றா" எனும் அத்தியாயத்தின் 24-வது வசனத்தில் நமக்குப் பின்வருமாறு வழிகாட்டுகிறான்:

وَأَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴿٢٤﴾

பொருள்: இன்னும், இரக்கம் கொண்டு, பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் [தாய், தகப்பன்] நீர் தாழ்த்துவீராக! மேலும், "என் இறைவனே! நான் சிறுபிள்ளையாக இருந்த போது என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

தற்போது ஓதப்பட்ட இவ்வசனம், பெற்றோருக்கு உபகாரம் செய்யும் விஷயத்தில் இளைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. கிருபைமிக்க அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நமது பெற்றோர்கள் விஷயத்தில் கடமையுணர்வுமிக்க, ஸாலிஹான அதாவது, சிறந்த சந்ததிகளாக ஆகுவதற்கான வழியை நமக்குக் காட்டுகிறான். மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள, பின்வரும் மூன்று முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

முதலாவதாக: நமது பெற்றோர்களுடன் பணிவாக நடந்து கொள்வது நமது பெற்றோர்கள் பலதரப்பட்ட காலங்களில், வித்தியாசமான அனுபவங்களில் வாழ்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் கல்வியறிவில் பின் தங்கி இருக்கலாம்; குறிப்பாக, நவீன தொழில் நுட்பங்களும் அமைப்புகளும் அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

உதாரணமாக, Apps கள் மூலம் முன் பதிவு செய்தல், மோசடியான செய்திகள் மற்றும் அழைப்புகளை அடையாளம் காண்பது ஆகியவை நமது பெற்றோர்கள் முதற்கொண்டு, பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்

விஷயமாக இருக்கலாம். இந்நிலையில், அன்பை அடிப்படையாகக் கொண்ட பணிவு நம்மிடம் காணப்படுவது அவசியமாக உள்ளது. நாம் நமது பெற்றோர்களுக்கு பொறுமையுடன் வழிகாட்ட வேண்டும்; விரக்தியடையாமல், கோபம் கொள்ளாமல், அவர்களின் புரிதலைச் சிறுமைப்படுத்தாமல் அன்புடன் அவர்களுக்கு உதவ வேண்டும்.

இரண்டாவதாக: கருணை மற்றும் கிருபைச் சிந்தனையுடன் பெற்றோர்களை நாம் காண வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, இரக்கம் கொண்டு, பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காக தாழ்த்த வேண்டும் என நமக்குக் கட்டளையிடுகிறான். எனவே, நமது பெற்றோர்களுடன் பணிவாக நடந்து கொள்வதில் கிருபை என்பது அடிப்படை விஷயமாக உள்ளது,

சகோதரர்களே, சிங்கப்பூர், வயது முதிர்ந்த மக்கள் அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. நமது பெற்றோர்கள் இந்த யதார்த்த நிலையின் ஒரு பகுதியாக இருக்கின்றார்கள். அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, அவர்களில் பலர் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். சில பெற்றோர்களின் சந்ததிகள் தமது தொழில் மற்றும் தமது சொந்த குடும்பத்தாருடன் அலுவல்மிக்கவர்களாக ஆகி விடுவதால், அவர்களின் பெற்றோர்கள் தனிமை எனும் சவாலை எதிர்கொள் கிறார்கள். இந்நிலையில், அவர்களுடன் இருக்குமாறு கிருபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. மருத்துவ சம்பந்தமான சந்திப்புகளில் அவர்களுக்குத் துணையாக இருக்குமாறும், அவர்களுக்கு நமது நேரத்தையும் கவனத்தையும் அரவணைப்பையும் வழங்குமாறும் கிருபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. பெற்றோருக்கும்

நமக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்படும் போது, நமது சப்தத்தைத் தாழ்த்த வேண்டுமென்றும், மரியாதையாக நடந்து கொள்வதை விட்டு விடக் கூடாது எனவும் கிருபை நமக்கு வழிகாட்டுகிறது. அவர்கள் நம்மீது அன்பு செலுத்தி, நமக்காகச் செய்த தியாகங்களானது, அவர்கள் கிருபை காட்டப்படத் தகுதியானவர்கள் என்பதையும், கருணைச் சிந்தனையுடன்

அவர்களைக் காண வேண்டும் எனவும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன; இதனை நாம் நினைவில் கொள்வது அவசியமாகும்.

மூன்றாவதாக: பெற்றோர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது

நமது பெற்றோர்களுக்காக நாம் "துஆ" [பிரார்த்தனை] செய்வதற்காக பின்வரும் சிறந்த "துஆ" வை அல்லாஹ் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்:

رَبِّ اَرْحَمَهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

பொருள்: "என் இறைவனே! நான் சிறுபிள்ளையாக இருந்த போது என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"

எனது அன்பிற்குரிய சகோதரர்களே!

இவ்வசனத்தில் காணப்படும் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்க சொற்றொடர் யாதெனில், "நான் சிறுபிள்ளையாக இருந்த போது என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல்" என்பதாகும். இச்சொற்றொடரானது, நாம் சிறு பிள்ளையாக இருந்த போது, நமது பெற்றோர்கள் நம்மீது செலுத்திய அக்கறை, நமக்காகச் செய்த தியாகங்கள், அன்பு, கிருபை, பொறுமை ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

அவர்கள் நமக்காக பல இரவுகள் விழித்திருந்து தியாகம் செய்தார்கள்; நமது ஒவ்வொரு தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்தார்கள்; அவர்கள் நமது நலனுக்காக அவர்களின் நலனை ஒதுக்கினார்கள். நாம் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்; நமக்குக் கவலை ஏற்பட்டால் அதனால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். நமது தவறுகளை உச்சகட்டமானப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்; நமது வெற்றிக்காகவும் நலனுக்காகவும் மறைமுகமாக பிரார்த்தனை செய்தார்கள்.

உண்மையில், நாம் அவர்களுக்காகச் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகும்.

அருள்மிக்க ஜமாஅத்தார்களே!

நமக்கும் நமது பெற்றோருக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்; அறிந்தோ, அறியாமலோ அவர்களை நாம் புண்படுத்தியிருக்கலாம்.

எனினும், நாம் பின்வரும் விஷயங்களை நினைவில் கொள்வது அவசியமாகும். அதாவது, நமக்கும் நமது பெற்றோருக்கும் மத்தியில் நடைபெற்ற விஷயங்கள் எதுவாக இருந்தாலும், ஒரு காலத்தில் நமது பிறப்பைக் கண்டு அவர்களின் உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கி எழுந்தன; அவர்களின் புன்சிரிப்புகள் நமது ஆரம்ப கால நினைவுகளை பிரகாசிக்கச் செய்தன; அவர்களின் அன்பும் தியாகங்களும் நம்மைப் பரிபூரணமான மக்களாக உருவாக்கியுள்ளன; எனவே, அவர்களுக்கு நாம் சங்கை செய்வோமாக! நமது சொல், செயல் மற்றும் பிரார்த்தனைகளில் அவர்களுக்காக உண்மையாக உபகாரம் செய்து, அவர்களுக்காகத் தம்மை அரிப்பணித்துக் கொள்ளும் பிள்ளைகளாக ஆகுவோமாக!

நமது பெற்றோர்கள் நமக்காகச் செய்த தியாகங்களுக்காக, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, தனது கிருபை, பாவமன்னிப்பு, அளவில்லா வெகுமதிகள் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கி, அருள் புரிவானாக! மேலும், நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுள் காலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குவானாக! மறுபுறம், அவர்களுக்கு மரியாதை செய்யக் கூடிய, அவர்கள் விஷயத்தில் மனப்பூர்வமாக அக்கறை செலுத்தி, அவர்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய பிள்ளைகளாக நம்மை ஆக்குவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ
الرَّحِيمُ.

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا كَمَا أَمَرَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ تَعَالَى فِيمَا أَمَرَ، وَانْتَهُوا عَمَّا نَهَاكُمْ عَنْهُ وَزَجَرَ.

أَلَا صَلُّوا وَسَلِّمُوا عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى، فَقَدْ أَمَرَنَا اللَّهُ بِذَلِكَ حَيْثُ قَالَ فِي كِتَابِهِ الْعَزِيزِ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ.

وَارْضَ اللَّهُمَّ عَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمُهْدِيِّينَ سَادَاتِنَا أَبِي بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ، وَعَنْ بَقِيَّةِ الصَّحَابَةِ وَالْقُرَابَةِ وَالتَّابِعِينَ، وَتَابِعِي التَّابِعِينَ، وَعَنْهُمْ وَمَعَهُمْ وَفِيهِمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ. اللَّهُمَّ ادْفَعْ عَنَّا الْبَلَاءَ وَالْوَبَاءَ وَالْمُزَلَّاتِ وَالْمَحَنَ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، عَنِ بَلَدِنَا خَاصَّةً، وَسَائِرِ الْبُلْدَانِ عَامَّةً، يَا رَبَّ الْعَالَمِينَ. اللَّهُمَّ أَنْصُرْ إِخْوَانَنَا الْمُسْتَضْعَفِينَ فِي عَرَّةٍ وَفِي فَلَسْطِينَ وَفِي كُلِّ مَكَانٍ عَامَّةً، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. اللَّهُمَّ بَدِّلْ خَوْفَهُمْ آمْنًا، وَحُزَنَهُمْ فَرَحًا، وَهَمَّهُمْ

فَرَجًا، يَا رَبَّ الْعَالَمِينَ. اَللّٰهُمَّ اكْتُبِ السَّلَامَ وَالْأَمْنَ وَالْأَمَانَ
لِلْعَالَمِ كُلِّهِ وَلِلنَّاسِ أَجْمَعِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً،
وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى، وَيَنْهَى عَنِ
الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ، فَادْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَاسْأَلُوهُ مِنْ فَضْلِهِ يُعْطِكُمْ، وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.